

112 年全國語文競賽原住民族語朗讀 【賽夏語】 國小學生組 編號 3 號

baki' ba'i:

binSi' 'inay ra:i' kas'oehaez ila, roSa' 'ima 'ol'olae'an biyae' ray
haSan babaw, tinokoeh temne' ila. kita'en ni baki' nak 'am komita' ka
kano' 'ima kayzaeh. ray kamra:waS lakorkoring 'omoe'oe: Sa' “ baki' ba'i:,
yami 'am lobih ila! ” hi baki' bazae' ma' komae:oe Sa' “ 'a:ay! wa:i'
naehan o! ” hini tatini' hiya'? 'ampowa' korkoring Somin baki' ba'i: hi
siya?

baki' ba'i: hi 陳文郁, noka mae'iyah tinosas'i: ka “ 西瓜大王 ”.
kakhayza'an ray 'ima korkoring na, siya komita' hi yaba' 'oya' 'oka' ka
rayhil babae:iw 'ima kayzaeh ka binSi' noka por'oe' a boway, 'isa:a'
kin 'omahowiS Sinorater nasiya 'oka' ka mae'iyah mowa:i' bae:iw. ray 17
tinal'oemaeh, siya rengreng papama' ka 'otobay 'ana hayno' ma' 'oSa'en,
rima' ray pinatipay Sakira:a' noka ralom, ra:i' ki kawaS pinak'aewhay ka
binSi'. mae'iyah papa'aeae' komoSa' “ haba:an somi'ael ka ba'i: kayzaeh
a ta:an, ka ba'i: 'i:zo' kayzaeh ay 'oka' ka pipis? ” 'isa:a' siya tatoroe'toroe'
ila, pawka' 3 tinal'oemaeh ka kinilwa'is, ray taywan hayza' ila ka
ba'i: 'inoka' ka pipis koSa'en “ 鳳山 1 號 ”.

haysani 'aeae' taew'an 'okik haeba:an, 'okik 'akoey ka sini'ael. Ka

tongkowa: ni baki' ba'i: ma' talba:awen sase:ez ila. 'aeae' naehan ka
warwarang Sapang rarahoe' o 'okik 'anhil, korkoring 'okik Sarara', nisiya
ma' pakayzaehen hayza' ila ka warwarang 'ima sase:ez. 'okay tae'aes 'am
tomalam, 'okay tae'aes 'am tomalba:aw, matawaw siya 'okik hopay.

baki' ba'i: komoSa' “ por'oe' boway So: kayzaeh ka pinamowa',
pakayzaeh ka kin'i'iyah noka kamamamowa'. kayzaeh ila ka
kin'i'iyah, 'al'alak honay 'asang, 'asang ma' 'am hayza' ila ka
wa'is ”. 'isa:a' siya 'okay Sangay tomalam 'am tatoroe'toroe' ka binSi'
tatokoeh. nisiya binSi' noka por'oe' ki boway 1 siyan Sinrahoeh' kin 'akoy,
nak tarol 'iniyabolalas, tali' 'ima hes'ezan, lilom 'ima ngangilaehan ka
kowis..., nisiya hayza' kapatwawan nom SomobinSi', 'ima kayzaeh ka
binSi' Sarara'en noka Say kabih no wasal.

ni baki' ba'i: Sinorater ka ba'i: 2 kaboehoel Sinrahoeh' hayza',
Sitibae:iw ray kabih o kabih no wasal, 'oka' o saboeh binSi' noka ba'i: So:
4 hayza' 1 Sinorater nisiya, 'isa:a' maylal'oz Siro:o' ka “ 西瓜大王 ”.

西瓜爺爺

種子從土裡冒出來，兩片葉子連在莖上，看在老爺爺眼裡像珍奇異寶。一群小朋友說：「西瓜爺爺，我們要回家了！」老爺爺也說：「還要再來哦！」這位爺爺是誰呢？

「西瓜爺爺」陳文郁，人稱「西瓜大王」，小時候家裡沒錢買好的種子，17 歲時，他常騎摩托車到各地農田，記錄水分、土壤、氣候對種子的影響。有人說：「西瓜裡能不能沒有籽？」他因此花費三年努力研究，研發出無籽西瓜「鳳山 1 號」。

現代人吃不多，冬瓜也被他改良變小。以前番茄大卻不甜，小孩不愛吃，他也改良成了聖女小番茄。

他說：「作物種得好可以改善農民的生活，生活變好，年輕人願意留在農村，農村就有生命力。」他不停研究蔬果品種，培育一千多種新蔬果，像白色茄子、綠色苦瓜、紅皮南瓜等，他所培育的種子被大家所喜愛。

他培育了兩百多種的西瓜，是所有西瓜品種的四分之一，果然是「西瓜大王」。